இடங்களுக்கெல்லாம் அவற்றை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுமா என்று கேட்டார். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 3 ஆண்டு காலத்திலே மட்டும் 49,35,000 மரக்கன்றுகள் இந்த வன விரிவாக்க மையத்தின்மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றன. மரக்கன்றுகள் 2007–2008–லே 15 இலட்சமும், 2008–2009–லே 13.6 இலட்சமும், 2009–2010 இலே 20.75 இலட்சமும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 90, மாண்புமிகு உறுப்பினர் திரு. பெ. காமராஜ், மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

90—

தரம் உயர்த்துதல்

***58666—திரு. பெ. காமராஜ்:**

மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சி, நந்தன்கோட்டை அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சி, நந்தன்கோட்டை, அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தும் செயற்குறிப்பு தற்போது அரசிடம் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பெ. காமராஜ்.*

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS வாய்மையே வெல்லும்

2010 ஏப்ரல் 23]

திரு. பெ. காமராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 2008 ஆம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை ஏற்று, கடலூர் வட்டம், மாவத்தூரில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சி, நந்தன்கோட்டையில் அமைந்துள்ள ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு தேவையான அனைத்து முன்மொழிவுகளும் அரசுக்கு அனுப்பி கிடைக்கப்பெற்றுள்ளன. ஆதி திராவிட விவசாயக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் இப்பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். இப்பள்ளியில் படிக்கும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை வெகுதூரம் அனுப்பி உயர்நிலைக் கல்வி கற்க வைக்க பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருக்கும் இவர்களது பெற்றோர்களுக்கு முடிவதில்லை. மேலும், போதிய போக்குவரத்து வசதியும் குக்கிராமங்களில் கிடைப்பதில்லை. எனவே, நந்தன்கோட்டை ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கைப்படி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்குள்ள மாணவர்கள் சென்றுவரக்கூடிய தூரம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு வருகின்ற ஆண்டில் நிதிநிலைக்கேற்ப இப்பள்ளியைத் தரம் உயர்த்துவதற்கு பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. பெ. காமராஜ்.

[2010 ஏப்ரல் 23

திரு. பெ. காமராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணராயபுரம் தொகுதி, ஒரு தனித் தொகுதியாகும். ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றார்கள். எனவே, அந்தப் பகுதி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில், நந்தன்கோட்டை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, என்னுடைய தொகுதியில் பாலராஜபுரம் ஊராட்சி, வீரராக்கியம் பகுதியில் அமைந்துள்ள சிலமநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, கடந்த 1998 ஆம் வருடம், மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் உதவியால் தரம் உயர்த்தப்பட்டது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளி, 2002–2003 கல்வியாண்டைத் தவிர, மற்ற அனைத்து கல்வியாண்டுகளிலும், 100 சதவீத தேர்ச்சிபெற்றுள்ளது என்பதைத் தெரிவிக்கின்ற அதேவேளையில், இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து முன்மொழிவுகளும் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தச் சூழ்நிலையில் வரும் கல்வியாண்டில் இந்தப் பள்ளியும் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அறிவிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள்மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுத்தான் கிருஷ்ணராயபுரம் தொகுதியில், மாவத்தூர் என்ற இடத்தில் உள்ள பள்ளி தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் இரண்டு பள்ளிகளைத் தரம் உயர்த்தவேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நிதிநிலைக்கேற்ப அவை பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 82, மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. இல. வேலுசாமி மற்றும் திரு. வை. காவேரி, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.